


உண்மை இரக்கம் உண்மை அறிவு உண்மை இன்பம்



அக்டோபர் 5 வள்ளலாரின் பிறந்த நாள் 1823ம் ஆண்டு நெய்வேலியை அடுத்து வடலூர் அருகில் ஐந்தாவது மகனாக பிறந்தவர் இராமலிங்கம். பிற்காலத்தில் வள்ளலார் என்றழைக்கப்படுகிறார்.

அவரிடமிருந்த உண்மை இரக்கமே இறையருளை பெறுவதற்கு சாதனமாக இருந்தது. காலம் தாழ்த்தாது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கின்ற உணர்வை வருவித்துக்கொள்ளுதலே உண்மை இரக்கம் என்கிறார் வள்ளலார்.

நாமனைவரும் எந்த வகையிலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களாகி நம்மால் கூடியமட்டில் அந்தப் பசியென்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்திப்பதற்கு முயற்சி செய்வதே ஆன்மலாபம் என்று அவசியம் அறியவேண்டும். மனிதர்களிடத்தில் மட்டுமில்லாமல் எல்லா ஜீவர்களிடத்தும் இந்த இரக்கம் கொள்வதே உண்மை இரக்கம் ஆகும் என்கிறார் வள்ளலார்.

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்

கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்

எண்ணுரும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்

நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கநல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.

இறையருள் பெறுபவர்க்கு உண்மை அறிவும் வேண்டும் என்கிறார் வள்ளலார். என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம். அன்பால் அறிவால் மட்டுமே இறைவனைக் காணமுடியும். அதற்கு தொடர்ந்து நல்ல விசாரணையில் இருக்க வேண்டும் என்கிறார். அந்த நல்ல விசாரணை என்பது; நாம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க

வேண்டியது என்கிறார் வள்ளலார். தெய்வத்தினுடைய நிலையை விசாரிப்பதே மனித தேகம் பெற்றிருக்கின்ற உண்மை அறிவாகும். அந்த சத்திய அறிவில் மட்டும் கடவுளின் சொரூபத்தை காணமுடியும் என்றும் அந்த உண்மை கடவுளின் அருளால் மரணத்தை தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதே வள்ளலார் நமக்கு வெளிப்படுத்திய சாகா கல்வி ஆகும். இந்த மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதே உண்மை இன்பம் என்கிறார் வள்ளலார்.



நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
 நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்கண் ணீர்தனால் உடம்பு
 நனைந்துநனைந் தருளுமுதே நன்னிதியே ஞான
 நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
 வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
 மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
 புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
 பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
 புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
 புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்

உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்

உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
மிகுந்தசுவைக் கரும்பேசெங் கணியேகோற் தேனே
மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
தகுந்ததனிப் பெரும்பகுதியே தயாநிதியே கதியே
சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.

பணிந்பணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்

பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
துரியமுடி அனுபவமே சுத்தசிந்தாந் தமதாய்க்
தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் ஆமே.

இங்ஙனமாகவே உண்மை இரக்கத்தால் உண்மையறிவால் உண்மை
இன்பத்தை பெற்று வாழ்ந்து வருபவரே திருஅருட்பிரகாச வள்ளலார். இந்த
பேரின்ப பெருவாழ்வை நாமும் பெற நல்ல விசாரணை இந்த இனிய
நாளிலிருந்து தொடங்குவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன்



இராமலெட்சுமி இளங்கோ, M.A.,

நிறுவநர், கருணை சபை-சாலை, மதுரை.

செல் : 94876 83114